

# ஆழ்கடலில் ஒரு கோபுரம்

(இஸ்லாத்தில் பெற்றோருக்கு மரியாதை)



பேரக உதவி, அபிவிருத்தி அமைச்சர் அலுவலகம்,  
தமிழக இஸ்லாமியக் கல்வித்துறை, ஹஜ்ரத்,  
அல்லாஹ், மெகாநகர் அடி கட்டிடம்

**முஹம்மத் இல்யாஸ்**  
அதிகாரம் கல்வி அமைச்சர்



سَمُونْدَرِي گنبد

Samundari Gumbad

# ஆழ்கடல் ஒரு கோபுரம்

(இஸ்லாத்தில் பெற்றோருக்கு மரியாதை)

இந்த சிறு நூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸன்னத், த.:வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ர஝வி أَمَاتُ بَرَكَاتُهُمُ الْعَالِيَةِ அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சுக் கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு:- இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹன.:பி மத்ஹபின்படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

## Majlis-e-Tarajim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 1262

Email: ✉ translation@dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## முத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய முத்தகங்களையோ அல்லது பாடல்களையோ வாசிக்கும் போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும்.  
إِنشَاءاللَّهِعَزَّوَجَلَّ வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَاَنْشُرْ  
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் عَزَّوَجَلَّ! அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்-முஸ்துக்ர்: 5, பாகம் 1, பக்கம் 40 - தூதல் : மிகர் பேருத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதிக்கொள்ளவும்)

## உள்ளடக்கம்

### ஆழ்கடலில் ஒரு கோபுரம்

முத்தகம் வாசீக்கும்போது ஓதும் துஆ .....	ii
சப்தமிட்டு ஸலவாத் சொன்னவர் மன்னிக்கப்பட்டார் .....	1
காயமடைந்த வீரல் .....	6
சுவனத்தின் வாசலை தீனமும் முத்தமிடுங்கள் .....	7
தாய்க்கு முன்னால் சப்தத்தை உயர்த்தியதால் இரு அடிமைகளை ..	8
மீண்டும் மீண்டும் ஹஜ்ஜின் மஹிபூருடைய நடுகல்மைய .....	8
சுவனத்தின் தோழர் .....	10
பெற்றோருக்கு கீழ்ப்படியாதவருக்கு உலகில் வாழும்போதே .....	12
தாய்க்கு பதிலளிக்காதவன் ஊமையொகை விட்டான் .....	13
பெற்றோர் சாய்நடுவதைத் தவிர்த்துக் கொள்வது சீரந்தது .....	13
வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றோர் அழைத்தாலும் .....	14
பால்குடி குழந்தை பேசியது! .....	15
தாயைத் தோளில் சுமந்துக்கொண்டு கொதிக்கும் கற்களின் .....	18
பெண்களன்றி ஆண்கள் குழந்தையை பெற்றெடுப்பதாக .....	18
மனைவி இரக்கத்துக்கு தகுதியானவள் .....	20
ஒரு குழந்தைக்கு தாய்பால் உபட்டல் தொடர்பான விதமுறை .....	21
அநியாயம் இழைக்கும் பெற்றோராயினும் அடிமணிந்து நடப்பது ...	22

குழந்தைப் பருவத்தில் தாய் கூட பிள்ளைகளின் மலசலங்களை ....	24
மரணத்தவர் ஒரு கழுதையின் வடிவில் .....	25
பெற்றோருக்கு கீழ்ப்படியாதவரின் எந்த இயாதத்தாம் ஏற்றுக் .....	26
பெற்றோரை ஏசு வைப்பவர்... ..	28
தீக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருப்போர்.....	29
மழைத் துளிகளைப்போல் நெருப்புத் துளிகள் .....	30
கப்ர் வீலா எலும்புகளை நொறுக்கும் .....	30
சுவனம் நுழைய மாட்டார்கள்.....	30
பெற்றோர் சண்டையிட்டால் பிள்ளைகள் என்ன செய்ய .....	31
பெற்றோர் தாடியை வழிக்கும்படி கட்டளைப்பட்டால் .....	32
பெற்றோர் கோபத்த நிலையில் மரணத்தால் என்ன .....	33
தாய், தந்தையின் கடன்களை அடைத்து விடுங்கள் .....	34
பெற்றோரின் மண்ணறைகளை வெள்ளிக்கீழமைகளில்.....	35
மதனி ஒளி அலைவரிசை (MADANI CHANNEL) .....	35
தாயின் வசையால் கால் துண்டிக்கப்பட்டது.....	37
தாய், தந்தையின் காலைப்பிடித்து மன்னிப்புக் கேளுங்கள் .....	39
“மதினாவை நோக்கிச் செல்லும் பயணி” என்பதிலுள்ள பதினைந்து எழுத்துக்களின் தொடர்பில் நடத்தல் தொடர்பான 15.....	41

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ<sup>ط</sup>

## ஆழ்கடல் ஒரு கோபுரம்\*

ஹைத்தான் உங்களுக்கு எவ்வளவு சோம்பலை உண்டாக்கினாலும், நற்கூலியைப் பெறும் நல்லெண்ணத்துடன் இச்சிறுநூலை ஆரம்பம் முதல் கடைசி வரை வாசியுங்கள். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** உங்களுக்கு இறையச்சம் ஏற்படும்.

### சப்தமிட்டு ஸலவாத் சொன்னவர் மன்னிக்கப்பட்டார்

பக்திமானான ஒரு பெரியவர், ஒரு மனிதர் மரணித்த பின் அவரை தனது கனவிலே கண்டு, **مَا فَعَلَ اللَّهُ بِكَ؟** அதாவது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உங்களோடு எப்படி நடந்துக் கொண்டான்? என வினவினார்கள். அவர் கூறினார், அல்லாஹ் **عَزَّوَجَلَّ** என்னை மன்னித்து விட்டான். எக்காரணத்தினால்? என அந்த பெரியவர் மீண்டும் கேட்க, நான் ஒரு முஹத்திஸீன் சேர்ந்து வழமையாக ஹதீஸ்களை எழுதுவேன். அவர்கள், ஈருலக அருளாளர், அல்லாஹ்வின் அன்பு நேசர், கண்மணி நாயகம் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْكَ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறும் போது நானும் ஸலவாத்தை சப்தமிட்டுக்

\* (இங்கு சொற்பொழிவு அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் **عبد بن محمد بن عبد العزيز العالبي** அவர்களால் (ஹிஜ்ரி 1439 ரஜப் மாதம் பிறை 18 இல், 17.2010) கு.வகேடு இஸ்லாமியின் வாராந்திர இஃதிமாவில் நிகழ்த்தப்பட்டது. அவசியமான ஒரு சில மாற்றங்களோடு எழுத்து வடிவில் இங்கே குரப்படுகிறது)

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

கூறினேன். அதைக் கேட்ட அனைவரும் ஸலவாத்தை கூறினார்கள். இதன் பரகத்தால் அல்லாஹ் ﷺ எங்கள் அனைவரையும் மன்னித்து விட்டான்.

(அல் கவலூல் பதி.:, பக்கம் 254)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்லாஹ் ﷺ ஹழ்ரத் ஸய்யிதுனா ஈலைமான் ﷺ அவர்களுக்கு கடற்கரை ஓரத்திற்குச் சென்று தனது தெளிவான அத்தாட்சியின் வல்லமையைக் காணுமாறு வஹி அனுப்பினான். ஹழ்ரத் ஸய்யிதுனா ஈலைமான் ﷺ அவர்கள் தனது தோழர்களுடன் அங்கு சென்றார்கள். ஆனால் குறிப்பிடத்தக்க எதையுமே அவர்கள் காணவில்லை. பின்பு அந்த கடலுக்குள்ளே சென்று அதன் ஆழத்திலுள்ள இரகசியங்களை எடுத்து வருமாறு ஒரு ஜின்னுக்கு கட்டளையிட்டார்கள். அது கடலுக்குள் சென்று திரும்பி வந்து, இதன் ஆழத்தை என்னால் எட்ட முடியவில்லை. மேலும் குறிப்பிட்ட எதையும் நான் காணவுமில்லை என்று கூறியது. அவர்கள் ﷺ அதைவிட வல்லமையுள்ள ஒரு ஜின்னுக்கு கட்டளையிட்டார்கள். அது முந்திய ஜின்னை விட இரு மடங்கு ஆழத்திற்குச் சென்று விட்டு மீண்டது. ஆனால் அதனாலும் எத்தகைய தகவல்களும் கொண்டுவர முடிய வில்லை.

பிறகு ஹழ்ரத் ஸய்யிதுனா ஈலைமான் ﷺ அவர்கள் தனது மந்திரி ஆசி:ப் பின் Bபர்க்கியா ﷺ அவர்களுக்கு ஆணையிட்டார்கள். மிகக்குறுகிய நேரத்தில்

ஆசிப் பின் Bபர்க்கியா عَلَيْهِ السَّلَام அவர்கள் மாபெரும் கற்பூர மனம் கமலும் நான்கு கதவுகள் உள்ள ஒரு வெண்ணிற கோபுரத்தைக் கொண்டு வந்து, ஹழ்ரத் ஸய்யிதுனா சுலைமான் عَلَيْهِ السَّلَام அவர்களின் சன்னிதானத்தில் வைத்தார்கள். அதன் ஒரு கதவு முத்துக்களாலும், இரண்டாவது யாகூத் அதாவது செந்நிற மாணிக்கத்தாலும், மூன்றாவது வைரங்களாலும், நான்காவது பச்சை மரகதங்களாலும் உருவாக்கப் பட்டிருந்தது. அதன் நான்கு கதவுகளும் திறந்தே இருந்த போதிலும், கடல் நீர் ஒரு துளிக்கூட அந்த கோபுரத்தினுள் தென்படவில்லை. அந்த ஆழ்கடல் கோபுரத்துக்குள் தாய ஆடை அணிந்த ஓர் அழகிய இளம் வாலிபர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் தொழுது முடித்த பிறகு சுலைமான் عَلَيْهِ السَّلَام அவர்கள், அவருக்கு ஸலாம் கூறி அந்த ஆழ்கடல் கோபுரத்தின் இரகசியங்கள் குறித்து வினவினார்கள். அவர் கூறினார், அல்லாஹ் عَزَّ وَجَلَّ வின் திருத்தாதரே! எனது தந்தையார் இயலாதவராகவும், தாயார் கண்பார்வை அற்றவர்களாகவும் இருந்தனர். أَلْحَمْدُ لِلَّهِ நான் அவர்களுக்கு எழுபது வருடங்கள் பணிவிடை செய்தேன். எனது தாயார் அவரது மறைவுக்கு முன் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். “யா அல்லாஹ் عَزَّ وَجَلَّ எனது மகனுக்கு நேர்வழியுடன் கூடிய நீண்ட ஆயுளை கொடுத்து விடுவாயாக”.

மேலும் எனது அன்பான தந்தையார் அவரது மரண வேளையின்போது, “யா அல்லாஹ் عَزَّ وَجَلَّ எனது பிள்ளைக்கு



ஆழ்கடலில் ஒரு கோபுரம்

ஷைத்தான் குறுக்கீடு செய்ய இயலாத ஓரிடத்தில் உன்னை வணங்கி வழிபடும் வல்லமையைக் கொடுப்பாயாக” என பிரார்த்தனை செய்தார்கள்.

நான் எனது தந்தையாரை நல்லடக்கம் செய்த பின் இந்த கடற்கரை ஓரமாக வந்த போது இந்த ஆழ்கடல் கோபுரத்தை கண்ணுற்று அதற்குள் நுழைந்தேன். அந்நேரத்தில் ஒரு மலக்கு வருகை தந்து இந்த கோபுரத்தை கடலின் ஆழத்திற்கே கொண்டு சென்று விட்டார்கள். இது எப்போது நிகழ்ந்தது என்று ஹழ்ரத் ஸய்யிதுனா சுலைமான் **عليه السلام** அவர்கள் வினவியபோது, ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் **عليه السلام** அவர்களுடைய அருள் மிகுந்த காலத்திலே நான் இங்கு வந்தேன் என்று அவர் பதிலளித்தார்.

அப்போது ஹழ்ரத் ஸய்யிதுனா சுலைமான் **عليه السلام** அவர்கள், இந்த ஆழ்கடல் கோபுரத்தில் இந்த வாலிபர் இரண்டாயிரம் (2000) ஆண்டுகளாக இருந்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறார் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள். அவருடைய ஒரு முடி கூட நரைத்திருக்க வில்லை. அவருடைய உணவு குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும் ஒரு பச்சை நிறப்பறவை தனது சொண்டிலே ஏதோ ஒரு வகை மஞ்சள் நிறப்பொருளை கொண்டு வரும். நான் அதை உண்பேன். அது இவ்வலகின் அத்துணை நி:மத்துக்களின் சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது என் பசியையும், தாகத்தையும் தணித்து விரும். அதைத்தவிர **أَلْحَمْدُ لِلَّهِ** சூடு, குளிர், தாக்கம், சோம்பல், நித்திரை, மயக்கம், தனிமை, அச்சம் இவை

அனைத்தும் என்னை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த வாலிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஹழ்ரத் ஸய்யிதுனா சுலைமான் عَلَيْهِ السَّلَام அவர்களின் கட்டளையின் பிரகாரம் ஹழ்ரத் ஸய்யிதுனா ஆசி.:ப் பின் Bபர்க்கியா اللَّهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அந்த ஆழ்கடல் கோபுரத்தை தூக்கி மீண்டும் அந்த கடலின் ஆழத்திற்குள் கொண்டுபோய் சேர்த்து விட்டார்கள்.

அதன் பிறகு ஹழ்ரத் ஸய்யிதுனா சுலைமான் عَلَيْهِ السَّلَام அவர்கள் கூறினார்கள், “மக்களே! அல்லாஹ் ﷻ உங்கள் அனைவர்கள் மீதும் அருள் பொழிவானாக. பெற்றோரின் துஆக்கள் எந்தளவு அங்கீகரிக்கப்படுகிறது என்பதை பார்த்தீர்களா! எனவே பெற்றோருக்கு கீழ் படியாமல் நடப்பதை விட்டும் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.” (ரௌமுர் ரியாஹீன், பக்கம் 233)

அல்லாஹ் ﷻ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! தாய், தந்தைக்கு பணிவிடை செய்வது மாபெரும் பாக்கியம் என்பதை தெரிந்துக்கொண்டோம். அவர்களது உள்ளம் சந்தோஷ மடைந்து அவர்கள் நமக்காக துஆ செய்தால், நாம் வெற்றியாளர்களாக ஆகிவிடுவோம். இது தொடர்பாக

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

ஈமனை வழுப்படுத்தும் இன்னுமொரு சம்பவத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

## காயமடைந்த வீரல்

ஹழ்ரத் ஸய்யிதுனா பயாஸீத் பயிஸ்தாமி ﷺ அவர்கள் கூறுகிறார்கள், “பனி உறையும் குளிர்கால ஓர் இரவின் போது எனது தாயார் என்னிடம் தண்ணீர் கேட்டார்கள். ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தேன். ஆனால் அதற்குள் அவர்கள் உறங்கி விட்டார்கள். அவர்களை எழுப்புவது பொருத்தமல்ல என்பதை உணர்ந்து, அவர்கள் எழுந்ததும் கொடுப்பதற்காக அந்தக் குவளைத் தண்ணீரோடு அவர்கள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டு காத்திருந்தேன். அப்படியே சற்று நேரம் கழிந்து விட்டது. இதனால் குவளையிலிருந்து வழிந்த சிறிதளவு நீரால் என்னுடைய விரல் உறையத் தொடங்கியது. என்னுடைய தாயார் எழுந்தபோது தண்ணீரை அவர்களிடம் கையளித்தேன். குவளையோடு உறைந்து ஓட்டிக் கொண்டிருந்த விரல் சடுதியாகப் பிரிந்த போது விரலின் தோலும் சேர்ந்து கழன்று, இரத்தம் கசியத் தொடங்கியது. இதைக் கண்ட எனது தாயார், இது என்ன? என்று கேட்டார்கள். முழு சம்பவத்தையும் அவர்களிடம் கூறினேன். அப்போது எனது தாயார் தனது கரங்களை உயர்த்தி “யா அல்லாஹ் ﷻ நான் இவரை பொருந்திக் கொண்டேன். நீயும் இவரை பொருந்திக்கொள்வாயாக” என பிரார்த்தனைப் புரிந்தார்கள். (முஸ்ஹதுல் மஜாலிஸ், பாகம் 1, பக்கம் 261)

அல்லாஹ் ﷺ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ مُحَمَّدٌ

### சுவனத்தின் வாசலை தீனமும் முத்தமீடுங்கள்

எந்த பாக்கியசாலிகளின் தாய், தந்தையர்கள் உயிரோடு இருக்கின்றார்களோ, அவர்கள் குறைந்தது தீனமும் ஒரு முறையாவது அவர்களின் கைகளையும், பாதங்களையும் கட்டாயம் முத்தமிட வேண்டும். பெற்றோரை மரியாதை செய்வதில் மாபெரும் நற்கூலி இருக்கிறது. நபி பெருமானார் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்,

الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ

அதாவது “சுவனம் தாய்மார்களின் பாதங்களுக்குக் கீழே இருக்கிறது.” (முஸ்னத் அஷ்ஷிஹாப், பாகம் 1, பக்கம் 102, ஹதீஸ் 119)

ஆகவே அவர்களோடு நலவாக நடந்துக் கொள்வது சுவனம் நுழைவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 312 பக்கங்கள் அடங்கிய “பஹாரே ஷரீஅத்” பாகம் 16, பக்கம் 88 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயின் பாதத்தையும் முத்தமிடலாம். ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாராவது தனது

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

தாயின் பாதத்தை முத்தமிட்டால், அவர் சுவனத்தின் வாசலை முத்தமிட்டவரைப் போலாவார். (துர்குல் முக்தார், பாகம் 9, பக்கம் 606- தாருல் ம.:ரிபா பேருத்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**தாய்க்கு முன்னால் சப்தத்தை உயர்த்தியதால் இரு அடிமைகளை வீடுதலை செய்தார்கள்**

தாய் அல்லது தந்தை தாரத்திலிருந்து வருவதைக் கண்டால் மரியாதைக்காக எழுந்து நில்லுங்கள், அவர்களது கண்களை உற்று நோக்கிய வண்ணம் பேசாதீர்கள், உங்களை அழைக்கும் போது உடனே ‘ஸப்பைக்’ (இதோ வந்து விட்டேன்) என்று பதிலளியுங்கள், மரியாதையோடு “நீங்கள், தாங்கள்” என்று பேசுங்கள், அவர்களுடைய குரலை விட உங்களுடைய குரலை ஒருபோதும் உயர்த்தாதீர்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் அவன் ﷺ அவர்களை அவர்களது தாயார் அழைத்தார்கள். பதிலளிக்கும் போது அவர்களின் சப்தம் சற்றே உயர்ந்து விட்டது. அதற்காக அவர்கள் இரண்டு அடிமைகளை விடுதலை செய்தார்கள். (ஹில்யதுல் அவ்லியா, பாகம் 3, பக்கம் 45, எண் 3103- தாருல் குதுபுல் இஸ்மிய்யா பேருத்)

**மீண்டும் மீண்டும் ஹஜ்ஜின் மஃபூருடைய நடுக்கலையை ஈட்டிக் கொள்ளுங்கள்**

هَلِّجْنَ إِلَهَ! நம்முடைய இறைநேசர்கள் ﷺ எந்தளவு பெற்றோர்களுக்கு கண்ணியம் கொடுத்துள்ளார்கள். மேலும் அவர்களின் மதனி வெளிப்பாடுகள் எவ்வளவு மகத்துவம்

பொருந்தியதாக உள்ளது. நாம் “இரண்டு அடிமைகளை” எங்கிருந்து கொண்டு வருவது! இப்படியான நேரங்களில் இரண்டு கோழிகளை மாறாக, இரண்டு முட்டைகளைக் கூட அல்லாஹ் ﷻ வின் பாதையில் கொடுப்பதற்கு எங்களுக்கு ஆர்வம் கிடையாதே! தாய், தந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் ﷻ எங்களுக்குத் தந்தருள்வானாக. ஆமீன்.

வாருங்கள்! எத்தகைய செலவுமே இல்லாமல் முற்றிலும் இலவசமான நற்கூலிகளை பெற்றுக் கொள்ளுங்கள். தாய், தந்தையரை இரக்கத்தோடும், அன்போடும் நோக்குங்கள். பெற்றோரை ரஹ்மத்துடைய பார்வையைக் கொண்டு பார்ப்பது எவ்வளவு இன்பமான செயல்.

நபி பெருமானார் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், பிள்ளைகள் தமது தாய், தந்தையை ரஹ்மத்துடைய பார்வையால் பார்க்கின்றபோது, அல்லாஹ் ﷻ ஒவ்வொரு பார்வைக்கும் ஹஜ்ஜின் மஃபூர் (அதாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்) உடைய நன்மையை எழுதுகிறான். அப்போது அருமை ஸஹாபாக்கள் ﷺ ஒரு நாளைக்கு நூறு தடவைகள் பார்த்தாலுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி பெருமானார் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், اللَّهُ أَكْبَرُ وَأَطِيبُ அதாவது “ஆம். அல்லாஹ் ﷻ மிகப்பெரியவனும், அந்தயிப் (மகா பரிசுத்தமானவன்) ஆகவும் இருக்கிறான்.” (ஷஹீஸ் 7856)

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

நிச்சயமாக அல்லாஹ் ﷺ யாவற்றின் மீதும் வல்லமை மிக்கவன். அவன் எந்தளவு நாடுகிறானோ தரக்கூடியவன். அவனை கட்டுப்படுத்தவோ, வற்புறுத்தவோ எவராலும் முடியாது. எனவே யாராவது தனது தாய், தந்தையை ஒரு நாளைக்கு நூறு தடவைகள் ரஹ்மத்துடைய பார்வையைக் கொண்டு பார்த்தால் அல்லாஹ் ﷺ நூறு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜீடைய நன்மையை வழங்குவான்.

صَلِّ اللّٰهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ  
صَلُّوْا عَلَيَّ الْحَبِيْبُ

### சுவனத்தின் தோழர்

ஒரு முறை ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்கள் அல்லாஹ் ﷺ விடம், மிக்க மன்னிப்போனே! சுவனத்தில் என்னோடிருக்கும் தோழரை எனக்குக் காட்டுவாயாக என்று கேட்டார்கள். அல்லாஹ் ﷺ கூறினான். “இந்த குறிப்பிட்ட நகருக்குச் செல்லுங்கள். அங்கு இப்படியான ஒரு கசாப்புக் கடைக்காரர் சுவனத்தின் உங்கள் தோழராவார்.”

பின்பு ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்கள் அந்தக் கசாப்புக் கடைக்காரரிடம் சென்றார்கள். அவர் அவர்களை (அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தும்) ஒரு வழிப்போக்கரும் தனது விருந்தாளியாகும் என மதித்து வரவேற்றார். இருவரும் உணவு உண்பதற்காக உட்காரும் போது, அந்த மனிதர் தனக்கு பக்கத்தில் பெரியதோர் கூடையை வைத்துக் கொண்டார். அவர் ஒரு பிடி உணவை தன் வாயில் போட்டுக் கொண்டு, இரண்டு பிடி உணவை கூடைக்குள் போட்டுக் கொள்வார். இந்நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள். கசாப்புக் கடைக்காரர்

எழுந்து வெளியே சென்றார். ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்கள் கூடையினுள் பார்த்தார்கள். அங்கே வயது முதிர்ந்த ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் கண்டார்கள். அவர்கள் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களைக் கண்டவுடன் அவர்களின் உதடுகளின் ஒரு மெல்லியப் புன்னகைத் தவழ்ந்தது. அவர்கள் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களின் நபித்துவத்துக்கு சாட்சியம் கூறிவிட்டு, அக்கணமே மரணித்து விட்டார்கள். அந்த கசாப்புக் கடைக்காரர் திரும்பி வந்தபோது, கூடைக்குள் அவரது பெற்றோர்கள் மரணித்திருப்பதைக் கண்டவுடன் அத்தனை விடயங்களும் அவருக்கு விளங்கி விட்டது.

அவர் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களின் திருக்கரங்களை முத்தமிட்டு விட்டு “நீங்கள் அல்லாஹ்வின் திருத்தாதர் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா (عَلَيْهِ السَّلَام) அவர்கள் தானே! என வினவினார், அதை எப்படி நீங்கள் தெரிந்துக் கொண்டீர்கள் என்று மூஸா عَلَيْهِ السَّلَام அவர்கள் கேட்க, அவர் கூறினார், எனது பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் மிக்க பணிவோடு இவ்வாறு பிரார்த்தனைப் புரிவார்கள். “யா அல்லாஹ் يَا اَللّٰهُمَّ நாங்கள் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களைக் கண்ணால் கண்டுக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக.”

இவர்கள் இருவரின் சடுதியான மரணத்தினால் நீங்கள் தான் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன்.



ஆழ்கடலில் ஒரு கோபுரம்

அந்த கசாப்புக் கடைக்காரர் மேலும் கூறினார், என்னுடைய தாயார் எப்பொழுது உணவு உண்டாலும், மகிழ்ச்சி மேலிட எனக்காக கீழ்வருமாறு பிரார்த்தனைப் புரிவார்கள்.

“யா அல்லாஹ் ﷻ எனது பிள்ளையை சுவனத்தில் ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களுக்கு தோழராக ஆக்கி விடுவாயாக.” ஹழ்ரத் ஸய்யிதுனா மூஸா عَلَيْهِ السَّلَام அவர்கள் கூறினார்கள், “நல்வாழ்த்துக்கள்! அல்லாஹ் ﷻ உங்களை எனது சுவனத்தின் தோழராக ஆக்கி விட்டான்.”  
(நுஹுஸ்ஹுதுல் மஜாலிஸ், பாகம் 1, பக்கம் 266- தானூல் குதுபுல் இஸ்மிய்யா பேரூத்)

அல்லாஹ் ﷻ வின் பேரூள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

## பெற்றோருக்கு கீழ்ப்படியாதவருக்கு உலகில் வாழும்போதே தண்டனை கிடைக்கிறது

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! தாய், தந்தையர் குழந்தைகளுக்காக கேட்கும் பிரார்த்தனைகள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது என்பதை பார்த்தீர்களா? அதே போல் பெற்றோர்கள் கோபமுற்று தங்கள் குழந்தைகளுக்கு எதிராக பிரார்த்தனைப் புரிந்தார்களேயானால், அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். ஆகவே தாய், தந்தையரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

புனித நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “தாய், தந்தையரே உங்களின் சுவர்க்கமும், நரகமுகும்.” (இப்னு மஜூ, பாகம் 4, பக்கம் 186, ஹதீஸ் 3662)

இன்னுமொரு இடத்தில் புனித நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள். “எல்லா பாவங்களுக்கான தண்டனைகளையும் அல்லாஹ் عَزَّوَجَلَّ நாடினால் இறுதித் தீர்ப்பு நாள் வரைக்கும் தள்ளி வைக்க முடியும். ஆனால் தாய், தந்தையருக்கு அடிபணியாதவரை இவ்வுலகிலேயே தண்டித்து விடுகிறான்.” (அல் முஸ்ததரக் லில் ஹாகிம், பாகம் 5, பக்கம் 216, ஹதீஸ் 7345)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## தாய்க்கு பதிலளிக்காதவன் ஊமையைக் விட்டான்

அறிவிக்கப்பட்டுள்ளது: ஒரு மனிதனை அவனது தாயார் அழைத்தபோது அவன் பதிலேதும் கூறாமல் இருந்து விட்டான். இதனால் அவனுடைய தாய் அவனை சாய்விட்ட தால் அவன் ஊமையாகி விட்டான். (பிரிர்சுல் வாலிதைன் லித் தர்தாஹி, பக்கம் 79)

## பெற்றோர் சாய்நுவதைத் தவிர்த்துக் கொள்வது சீர்தந்தது

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! பார்த்தீர்களா? தாயின் அழைப்புக்கு பதிலளிக்காதவர் வாழும்போதே ஊமையாகி விட்டார்! இதில் தாய், தந்தைக்கு கீழ்ப்படியாத வர்களுக்கு பாடிப்பிணையுட்டும் மதனி முத்துக்கள் இருப்ப தோடு, (தம் பிள்ளைகளை திட்டிகின்ற) பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய இடமாகும்.

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

விஷேடமாக தாய்மார்கள் தங்கள் நாவுகளை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களே அடிக்கடி “நீ நாசமாகப் போய் விடுவாய், நீ குஷ்டரோகத்தால் பீடிக்கப்படுவாய்” போன்ற வார்த்தைகளால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சாயமிடுபவர்கள், துஆ ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நேரமொன்று உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறார்களா! துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் பிள்ளைகளுக்கு உண்மையிலேயே ஏதாவது ஏற்பட்டு விட்டால், நீங்களே மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டி நேரிடும். ஆதலால் உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக மாத்திரமே எப்போதும் துஆ செய்யுங்கள்.

## வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றோர் அழைத்தாலும் தீரும்பீ வரவேண்டும்

சுன்னாக்களை கற்பதற்காக த.:வதே இஸ்லாமியின் மதனி கா.:பிலாவில் நாயகத்தின் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ நேசர்களுடன் பிரயாணம் செய்வது நிச்சயமாக மாபெரும் பாக்கியமாகும். த.:வதே இஸ்லாமியின் மதனி கா.:பிலாவில் அல்லது ஏனைய மதனி வேலைகளை மும்முரமாக செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு 12 மாதங்கள் அல்லது 25 மாதங்கள் தங்கி இருப்பதும் மாபெரும் பாக்கியமாகும்.

ஆனால் தாய், தந்தையுடைய உள்ளம் நோவினை அடைந்தால் அல்லது அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஒருபோதும் பிரயாணம் செய்யாதீர்கள்.

த.:வதே இஸ்லாமியின் செயற்பாடுகளை அகிலமெங்கும் பரவச்செய்வதன் நோக்கம், அல்லாஹ் ﷻ வின் திருப்பொருத்தத்தை அடைந்துக்கொள்வதே தவிர தன்னை புகழ வேண்டும் என்பதல்ல. மேலும் பெற்றோரின் உள்ளத்தை நோவினை செய்து விட்டு அல்லாஹ் ﷻ வின் திருப்பொருத்தத்தை ஒருபோதும் அடைந்துக்கொள்ள முடியாது. அதேபோல் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்கின்ற அல்லது வியாபாரம் புரிகின்றவர்களும் பெற்றோர்களின் அனுமதி பெற்றுக்கொண்ட பின்னரே பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பின்வரும் சட்டத்தை உங்கள் மனதில் நன்றாக பதித்துக் கொள்ளுங்கள். த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 312 பக்கங்கள் அடங்கிய “பஹாரே ஷரீஅத்” பாகம் 16, பக்கம் 202 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

“இவன் (மகன்) வெளிநாட்டிலே இருக்கும்போது அவனது பெற்றோர் அவனை அழைத்தால், அவன் அவர்களிடம் திரும்பி வர வேண்டும். ஒரு கடிதத்தை மாத்திரம் எழுதுவது போதுமானதல்ல. இதேபோல் பெற்றோருக்கு அவனுடைய பணிவிடை தேவையாக இருந்தால், வந்து அவர்களுக்குப் பணிவிடையும் செய்ய வேண்டும்.”

## பால்குடி குழந்தை பேசியது!

தாய், தந்தையினர் அழைக்கும் போது எக்காரணமுமின்றி பதிலளிப்பதை தாமதப்படுத்தாதீர்கள். சில மனிதர்கள்

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

இந்த விடயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். பதிலளிப்பதை தாமதப்படுத்துவது **اللَّهُمَّ** தீய செயல் என்பதைக் கூட விளங்கிக் கொள்வதில்லை. எதுவரையென்றால் ஒருவர் நஃபிலான தொழுகையை தொழுது கொண்டிருக்கும்போது அதை அறியாத அவரது பெற்றோர் சாதாரணமாக அவரை அழைத்தாலும் அந்த தொழுகையை முறித்து விட்டு அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். (பஹாரே ஷரீஅத், பாகம் 1, பக்கம் 638)

(பிறகு இந்த நஃபில் தொழுகையை மீட்டுவது அதாவது திரும்பத் தொழுவது வாஜிபாகும்.)

எந்த மனிதர்கள் பெற்றோரின் அழைப்பை எத்தகைய காரணமும்ன்றி அலட்சியம் செய்கிறார்களோ, அவர்கள் பெரும் பாவிக்களாகவும், நரக நெருப்புக்கு தகுதியுடையவர்களாகவும் ஆகிவிடுவார்கள். தாய் என்பவள் எந்த நிலையிலும் தாய்தான். சில நேரங்களில் அவள் தவறாக விளங்கிக் கொண்டதாலும் அவளது வாயிலிருந்து சாபம் வெளியாகியிருக்கும். ஆனால் அது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாக அமைந்து விட்டால் பிள்ளைகள் பெரும் சோதனைகளில் சிக்கிக் கொள்வார்கள். இது தொடர்பாக “புகாரி ஷரீஃபில்” பஹா இஸ்ராயீலுடைய பக்திமானான ஒருவரின் படிப்பினையூட்டும் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈருலக அருளாளர், நபி பெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள்: பஹா இஸ்ரவேலர்களில் ஜீரைஜ் எனும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தொழுது கொண்டிருக்கும்போது, அவரது தாயார் வந்து

அவரை அழைத்தார். அதற்கு அவர் பதில் கூறவில்லை. “நான் தொழுவதா அல்லது இவருக்கு பதிலளிப்பதா?” என்று கூறினார். அவருடைய தாயார் மீண்டும் வந்தார். (பதில் கிடைக்காததால் சாபமிட்டார்) “யா அல்லாஹ் **جَعَلْتُ** இவன் ஒழுக்கம் கெட்ட ஒரு பெண்ணைக் காணும் வரை இவனுக்கு மரணத்தைக் கொடுத்து விடாதே.”

ஒரு நாள் ஜீரைஜ் வழிப்பாட்டு தளத்தில் இருந்தார். ஒரு பெண், இவரை நான் துர்நடத்தைக்கு உட்படுத்துகிறேன் எனக்கூறி ஜீரைஜிடம் வந்து பேசினாள். ஆனால் அவர் (ஜீரைஜ்) இணங்க வில்லை. இறுதியாக ஓர் இடையனிடம் சென்று தன்னை அவனுக்கு ஒப்படைத்தாள். பின்பு அதன் மூலம் ஒரு குழந்தை பிறக்க, அதை ஜீரைஜோடு தொடர்பு படுத்தினாள். மக்கள் ஜீரைஜிடம் வந்து அவரின் வழிப்பாட்டுத் தளத்தை உடைத்து, அவரையும் அடித்து, ஏசி வெளியே விரட்டி விட்டார்கள். ஜீரைஜ் வுழுச் செய்து, தொழுகையை நிறைவேற்றி விட்டு அந்தக் குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன்னுடைய தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை இந்தப் பெயருடைய **இடையன்** என பதிலளித்தது. அப்போது மக்கள், “நாம் உங்களுக்கு தங்கத்தால் ஒரு வழிப்பாட்டுத் தளத்தை கட்டித் தருகிறோம்” என்று ஜீரைஜிடம் கூற, அதற்கு அவர், வேண்டாம், முன்னால் இருந்தது போல் மண்ணாலே கட்டுங்கள் எனக்கூறினார். (*ஸஹீஹ் புகாரி, பாகம் 2, பக்கம் 139, ஹதீஸ் 2482 - ஸஹீஹ் முஸ்லிம், பக்கம் 1380, ஹதீஸ் 2550*)

அல்லாஹ் **جَعَلْتُ** வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக் கப்படட்டும்.

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

**தாயை தோளில் சுமந்துக்கொண்டு கொதிக்கும் கற்களின்  
மேல் ஆறு மைல்கள்.....**

பெற்றோரின் கடமைகள் அதிகமாக உள்ளன. அவைகளை விட்டும் ஒருபோதும் தப்ப முடியாது. இது தொடர்பாக நபித் தோழர்களில் ஒருவர் நபி பெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அருள் மிகுந்த சன்னிதானத்தில், ஒரு பாதையில் மிகவும் சூடான ஒரு கல் இருந்தது. அதாவது, சமைக்காத இறைச்சியை அதன் மேல் வைத்தால் வெந்து விடும்! நான் எனது தாயை தோளில் சுமந்துக்கொண்டு ஆறு மைல்கள் சென்றேன். நான் எனது தாய்க்கு செய்யும் கடமைகளிலிருந்து விடுபட்டு விட்டேனா? எனக்கேட்டார், அதற்கு நபிபெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள், “நீர் பிறக்கும்போது அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களில், சிலவேளை இது ஒரு கஷ்டத்திற்கு பகரமாக அமைய முடியும்.” (மு.:ஜமுஸ் சஹீர் லித்தபரானி, பாகம் 1, பக்கம் 92, ஹதீஸ் 256)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ**

**பெண்களன்றி ஆண்கள் குழந்தையை பெற்றெடுப்பதாக  
இருந்தால்.....!**

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! உண்மையில் ஒரு தாய் தனது குழந்தைக்காக பல்வேறு துயரங்களை

அனுபவிக்கிறாள். குழந்தையை பெற்றெடுக்கும் போது ஒரு தாய் அனுபவிக்கும் வேதனையை அவளே அறிவாள். குழந்தையை பெற்றெடுக்காமே ஆணுக்கு எவ்வளவு இலகுவாகப் போய் விட்டது. எனது எஜமான் அ.:லா ஹழ்ரத், இமாம் அஹ்மத் ர஽ஸா கான் ﷺ அவர்கள் .:பதாவா ர஽ஸவிய்யா பாகம் 27, பக்கம் 101 இல் கூறுகிறார்கள், “ஓர் ஆணின் தொடர்பு இன்பம் மாத்திரமே, ஒரு பெண் எத்தனையோ துன்பங்களுக்கு நீண்ட காலம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவள் தன் கருவறையில் ஒன்பது மாதங்கள் குழந்தையை சுமக்கிறாள். நடப்பதற்கு, எழும்புவதற்கு, உட்காருவதற்கென்று பல துன்பங்களை எதிர்கொள்கிறாள். பிரசவத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் மரணத்தையே எதிர்கொள்கிறாள். பிரசவத்தின் பிறகு விதவிதமான வேதனைகளால் நி.:பாஸ் உடையவள் (அதாவது குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் இரத்தப் போக்கின் கஷ்டத்தில் ஈடுபடுபவள்) தூக்கமில்லாமல் இருக்கிறாள். இதனால் தான் அல்லாஹ் ﷻ கூறுகின்றான்:

حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمَلُهُ وَفِضْلُهُ ثَلَاثُونَ شَهْرًا ۝

தர்ஜீமா கன்஽ஸீல் ஈமான்: அவனுடைய தாய் சிரமத்துடன் அவனை வயிற்றில் சுமந்திருந்து, சிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள். இன்னும் அவனைச் சுமப்பதும், பால்சூடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். (ஜஸீஉ 26, அல்-அஹ்கா.:ப, திருவசனம் 15)



ஆழ்கடலில் ஒரு கோபுரம்

அப்படியானால் அவள் பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் மூன்று வருடங்கள் கடுமையாக ஊழியம் செய்யும்படி தீர்மானிக்கப்படுகிறாள். ஓர் ஆணின் வயிற்றில் ஒரு தடவையாவது ஓர் எலிக்குஞ்சை (அப்படியான ஒன்றை) ஈன்றெடுக்கும் நிலை ஏற்பட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் காதை பிடித்துக் கொள்வான். (∴பதாவா ர஽ஸலிப்பியா, பாகம் 27, பக்கம் 101)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

### மனைவீ இரக்கத்துக்கு தகுதியானவள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அ∴லா ஹழ்ரத் ﷺ அவர்களின் அருள் மிகுந்த ∴பத்வா ஒரு தாயை மாத்திரமல்ல, ஒரு மனைவியின் முக்கியத்துவத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. குறிப்பாக குழந்தையை சுமந்திருக்கும் காலத்தில், கணவர் அவரது மனைவியோடு மிக்க அன்புள்ளவராக நடந்துக்கொள்ள வேண்டும். எல்லா விடயங்களிலும் அவளுக்கு உதவியும், ஒத்தாசையும் புரிய வேண்டும். கடினமான எந்த வேலையையும் செய்ய விடக்கூடாது. கூச்சலிட்லோ அல்லது வேறு எந்த வகையிலோ அவளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடாது. குறிப்பாக, எவ்வளவு முடியுமோ அவளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தன்னுடைய குழந்தைக்கு இரக்கம் காட்டும் போது, அந்த அன்பான குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக அவள் பட்ட ஏராளமான துன்ப துயரங்களை எண்ணிப் பார்த்து அந்தக் குழந்தையின் தாயையும் இரக்கம் நிறைந்த பார்வையால் பார்க்க வேண்டும்.

## ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டல் தொடர்பான விதமுறை விளக்கம்

அ.:லா ஹழ்ரத் عليه السلام அவர்களின் முபாரக்கான .:பத்வாவில் குறிப்பிடப்பட்ட ஆயத்தின் இந்த பகுதி அதாவது, “அவனுக்கு பால்குடி மறக்கச் செய்வது முப்பது மாதங்களாகும்” என்பதன் தொடர்பு, பால்குடி உறவும், ஹூர்மதுன் நிகாஹ் பற்றியதுமாகும். மக்தBபதுல் மதீனாவின் வெளியீடான 1182 பக்கங்கள் அடங்கிய “**பஹாரே ஷரீஅத்**” பாகம் 2, பக்கம் 36 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு (ஹிஜ்ரி கணக்கின் பிரகாரம்) இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்ட முடியும். அக்குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் அதற்கு மேல் அனுமதியில்லை.

மேலும் சில பொது மக்களிடம் பிரபல்யமான இந்த விடயம், அதாவது பெண் குழந்தைக்கு இரண்டு வருடமும், ஆண் குழந்தைக்கு இரண்டரை வருடமும் தாய்ப்பால் ஊட்டலாம் என்பது தவறான கருத்தாகும். இந்த விதிமுறை தாய்ப்பால் ஊட்டலுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். நிகாஹ் செய்வது (ஹராம்) விலக்கப்பட்டிருக்கும் காலம் இரண்டரை வருடங்களாகும். அதாவது தாய்ப்பால் ஊட்டல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஹராமாக இருந்தாலும், தாய்ப்பால் ஊட்டல் இரண்டரை வருடங்களுக்குள் (ஹிஜ்ரி வருடங்கள்) உட்பட்டு விட்டால் <sup>1</sup> ஹூர்மதுன் நிகாஹ் செல்லுபடியானதாக ஆகிவிடும்.

<sup>1</sup> ஹூர்மதுன் நிகாஹ் என்பதன் கருத்து நிகாஹ் செய்வது ஹராம் என்பதாகும்.

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

தாய்ப்பால் ஊட்டல் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அனுமதியில்லை என்றிருந்தும் ஊட்டிக் கொண்டிருந்தால் ஹீரமதுன் நிகாஹ் செல்லுபடியாகாது.

## அநியாயம் இழைக்கும் பெற்றோராய்னும் அடிபணிந்து நடப்பது கடமையாகும்

நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறியதாக ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் அப்பாஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருவர் தன் பெற்றோருக்கு அடிபணிந்து நடப்பவராக காலை நேரத்தை கழித்தால், அவருக்கு காலை நேரத்திலே சுவனத்தில் இரண்டு வாயில்கள் திறக்கப்பட்டு விடும். பெற்றோரில் ஒருவர் மாத்திரம் இருந்தால் ஒரு வாயில் திறக்கப்படும். மேலும் ஒருவர் தன் பெற்றோருடைய விடயத்தில் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுக்கு அடிபணிந்து நடக்காமல் மாலை நேரத்தை கழித்தால், அவருக்கு காலை நேரத்திலேயே நரகத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு விடும். மேலும் (பெற்றோரில்) ஒருவர் மாத்திரம் இருந்தால் ஒரு வாயில் திறக்கப்படும். அப்போது ஒரு மனிதர் பெற்றோர் அவருக்கு அநியாயம் இழைத்தாலுமா? எனக்கேட்டார், அதற்கு நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பதிலளித்தார்கள், அநியாயம் இழைத்தாலும் சரியே, அநியாயம் இழைத்தாலும் சரியே, அநியாயம் இழைத்தாலும் சரியே.” (ஷஅபுல் ஈஈதான், பாகம் 6, பக்கம் 206, ஹதீஸ் 7916 - தாருஸ் சூதுபுல் இஸ்மீய்யா பேருத்)

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! தன் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் நிச்சயமாக பாக்கியசாலியா வார். மேலும் எந்த துரப்பாக்கியசாலி தன் பெற்றோரை கோபமடையச் செய்கிறானோ அவனுக்கு அழிவுதான். 15 ஆம் ஜீஸ்உ, சூரா பனீ இஸ்ராயீலின் 23 இல் இருந்து 25 ஆவது திருவசனம் வரை அல்லாஹ் عَزَّوَجَلَّ கூறுகின்றான்,

وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۖ إِمَّا يَبُلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ﴿٢٣﴾ وَاحْفَظْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيْنِي صَغِيرًا ﴿٢٤﴾ رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ ۗ

**தர்ஜிமா கன்Zஸ்ல் ஈமான்:** இன்னும் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள். அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் முதுமையை அடைந்து விட்டால், “உ.:ப்” (ஈ) என்று (கூட) அவர்களுக்கு சொல்ல வேண்டாம். அவர்களை விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையை கூறு வீராக! இன்னும் இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் “எனது இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்கள் பராமரித்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவீராக. உங்கள் உள்ளங்களில் இருப்பதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன்.

## குழந்தைப் பருவத்தில் தாய் கூட பிள்ளைகளின் மலசலங்களை பொறுத்துக்கொள்கிறாள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! மேற்கூறப்பட்ட திருவசனத்தில் அல்லாஹ் عَزَّوَجَلَّ தாய், தந்தையருடன் அன்பாக நடந்து கொள்ளும்படி கட்டளையிட்டுள்ளான். குறிப்பாக அவர்களுடைய வயோதிப காலத்தில் அவர்களை பராமரிக்கும் படி வற்புறுத்துகிறான். நிச்சயமாக பெற்றோர் முதுமையை அடையும்போது மனிதன் சோதனைக்கு ஆளாகிறான். வயோதிபத்தால் சீலசமயம் பெற்றோர் தம் படுக்கைகளிலேயே மலசலம் கழிக்கும்போது, பிள்ளைகள் இதனால் வெறுப்படைகின்றனர். ஆனால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த நிலையிலும்கூட தாய், தந்தையருக்கு பணிவிடை செய்வது கடமையாகும். குழந்தை பருவத்தில் தாய் கூட பிள்ளைகளின் மலசலங்களை பொறுத்துக் கொண்டானே இருந்தாள்.

எனவே முதுமையினாலும், நோய்களின் பாதிப்பினாலும் அவர்கள் எவ்வளவு குழப்பம் செய்ய தாலும், பைத்தியக்காரர்களைப் போல் நடத்தையை வெளிப்படுத்தினாலும், எவ்வளவுதான் முணுமுணுத்தாலும், அனைத்தையும் பிரச்சினையாக்கிக் கொண்டாலும் மேலும் உங்கள் வாழ்வை துன்பமயமாக ஆக்கினாலும் நீங்கள் பொறுமையாக இருந்தே ஆக வேண்டும். பொறுமையுடன் அவர்களுக்கு மரியாதையும் செய்ய வேண்டும். அவர்களுடன் அவமரியாதையாக நடப்பதையோ அல்லது அவர்களை நோக்கி கூச்சலிடுவதையோ மறந்து விடுங்கள். உஃப் என்று கூட அவர்களை நோக்கி சொல்லி விடாதீர்கள். இல்லையெனில் மாபெரும் கைசேதத்திற்கு ஆளாகி, ஈருலகிலும் இழிவடைவது

உங்கள் விதியாகி விடும். தாய், தந்தையரின் உள்ளத்தை நோவினை செய்பவர் இவ்வுலகிலும் இழிவடைவதோடு, மறுமையின் வேதனைக்கும் தகுதியுடையவராக ஆகி விடுகிறார்.

பெற்றோரின் உள்ளத்தை நோவினை செய்வதை நழுத்து

இல்லையெனில் மாபெரும் கைசேதமே உனக்கு

### மரணத்தவர் ஒரு கழுதையின் வாடிவல்

ஹழ்ரத் ஸய்யிதுனா அவ்வாம்பின் ஹவ்ஷிப் عَلَيْهِ السَّلَامُ (தபுஉத் தாபியீன்களில் ஒருவராக வாழ்ந்து ஹிஜ்ரி 148 இல் மரணத்தார்கள்) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு தடவை நான் ஒரு மஹல்லா (ஊர்ப்பகுதி) பக்கமாக சென்றேன். அதன் ஓரத்தில் ஒரு மய்யவாடி இருந்தது. அஸருக்குப்பின் ஒரு கப்ர் பிளந்து, அதிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அவனது தலை கழுதையைப் போன்றும், மீதி உடல் ஒரு மனிதனைப் போன்றும் இருந்தது. அவன் மூன்று முறை கழுதையைப் போல் கத்தி விட்டு, மீண்டும் கப்ருக்குள் சென்றதும் அந்த கப்ர் மூடிக்கொண்டது. ஒரு மூதாட்டி அமர்ந்து (பருத்தி) நூல் நெய்துக் கொண்டிருந்தாள். இன்னுமொரு பெண்மணி என்னிடம், அந்த வயோதிபப் பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக்கேட்க, இதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என நான் கேட்டேன், அதற்கு அவள் கூறினாள், அந்த வயோதிபப் பெண்தான் அந்த மண்ணறையில் இருப்பவரின் தாய். அவன் ஒரு குடிக்காரன். மாலை நேரத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவனுடைய தாய் அவனிடம், “மகனே!

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

அல்லாஹ் ﷻ வுக்குப் பயந்துக்கொள். நீ இந்த அசுத்தத்தை எதுவரை அருந்தப் போகிறாய்!” என்று நல்லுபதேசம் செய்வாள். அப்போது அவன் நீ கழுதையைப் போல் கத்துகிறாய்? என்று பதில் கூறுபவனாக இருந்தான். அவன் அஸுருக்குப் பின் மரணமடைந்தான். அவன் மரணித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அஸர் தொழுதைக்குப் பிறகு அவனது மண்ணறை பிளக்கும். அவன் கழுதையைப் போல் மூன்று முறை கத்தி விட்டு மீண்டும் மண்ணறைக்குள் போய் விடுவான். மண்ணறை மீண்டும் மூடிக்கொள்ளும். (அத்தர்ஹீப் வத்தர்ஹீப், பாகம் 2, பக்கம் 226, ஹதீஸ் 17- தாரூல் குதுபுல் இல்மிய்யா பேருத்)

## பெற்றோருக்கு கீழ்ப்படியாதவரின் எந்த இபாதத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! மிக்க மன்னிப்போனாகிய அல்லாஹ் ﷻ வின் அருள் சன்னிதானத்தில் தௌபா செய்வதோடு, இதை விட்டும் பாதுகாப்பும் தேடுகிறோம். ஆஹ்! பெற்றோரின் உள்ளத்தை நோவினை செய்வது, இழிவுக்கும், கடும் தண்டனைக்கும் காரணமாகி விடுகிறது. ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது.

عَذَابُ الْقَبْرِ حَقٌّ

“அதாவது கப்ருடைய வேதனை உண்மையானது.”

(நஸாஃ, பக்கம் 225, ஹதீஸ் 1305)

சிலசமயம் மக்கள் பாடிப்பினை பெறுவதற்காக அதன் தோற்றங்கள் இவ்வுலகிலும் காட்டப்படுகின்றன. தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்காத ஒருவர் தொடர்பாக, எனது எஜமான் அ.:லா ஹழ்ரத் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விற்கு பதிலளிக்கும்போது கூறுகிறார்கள், தந்தைக்கு கீழ்படியாமை அல்லாஹ் جَزَاءً வுக்கு கீழ்படியாமையாகும். மேலும் தந்தையின் கோபம் அல்லாஹ் جَزَاءً வின் கோபமாகும். மனிதன் தாய், தந்தையை திருப்தி அடையச் செய்தால், அதுவே அவனுக்கு சுவர்க்கமும், கோபமடையச் செய்தால் அதுவே அவனுக்கு நரகமுமாகும். அவன் தந்தையை திருப்தி படுத்தும்வரை அவனுடைய எந்தவொரு பர்ள், ந.:பல் (மேலதிகமான) அல்லது எத்தகைய நற்செயல்களும் முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மறுமையின் வேதனைகளுக்கு மேலதிகமாக இவ்வுலகிலும் கடுமையான துன்பதுயரங்கள் அவனை வந்தடைவதோடு, மரணிக்கும் போது مَعَادَ اللهِ جَزَاءً கலிமா சொல்ல இயலாமல் போகும் பேராபத்தும் உள்ளது. (*.:பதாவா ர஽ஸூவியா, பாகம் 24, பக்கம் 384-385*)

தாய், தந்தை مَعَادَ اللهِ جَزَاءً கா.:பிராக (நிராகரிப்பாளர் களாக) இருந்தாலும் மார்க்க சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அவர்களோடு நல்ல முறையில் நடப்பது அவசியமாகும். த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தBபதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 1182 பக்கங்கள் அடங்கிய “**பஹாரே ஷரீஅத்**” பாகம் 2, பக்கம் 452 இல், ஸத்ருஷ் ஷரீஆ, பத்ருத் தரீகா, ஹழ்ரத்



ஆங்கடலில் ஒரு கோபுரம்

அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அ.ஃ.ஊம் عَلَيْهِ அவர்கள் ஆலம்ஃகீரியை மேற்கோள் காட்டி அறிவிக்கிறார்கள், “ஒரு முஸ்லிமுடைய தந்தை அல்லது தாய் காஃபிராக இருந்து, சிலை வணக்க ஆலயத்திற்கு என்னை அழைத்து செல்லும்படி கூறினால், அவர் அதனை செய்யக்கூடாது. மாறாக அவர்களை அங்கிருந்து அழைத்து வரும்படி கூறினால், அப்போது அவர்களை அழைத்து வரமுடியும்.” (*பதாவா ஆலம்ஃகீரி, பாகம் 2, பக்கம் 350- தாருஸ் ஃபிகர் பேருத்*)

## பெற்றோரை ஏச வைப்பவர்...

எந்த மனிதர்களிடம் மற்றவர்களுடைய தாய்மார்களை ஏசுகின்ற பழக்கமுள்ளதோ அவர்கள் மிகக்கெட்ட மனிதர்கள். தஃவதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 312 பக்கங்கள் அடங்கிய “**பஹாரே ஷரீஅத்**” பாகம் 16, பக்கம் 195 இல், ஸத்ருஷ் ஷரீஆ, பத்ருத் தரீகா, ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அ.ஃ.ஊம் عَلَيْهِ அவர்கள் குறிப்பிடுகிறார்கள், நபி பெருமானார் صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், மனிதன் தனது பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். அப்போது மக்கள், யா ரசூலல்லாஹ் صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ தனது பெற்றோரை ஏசுகின்ற யாராவது இருப்பார்களா? என்று கேட்டதற்கு, “ஆம், அது எவ்வாறெனில், இவர் மற்றவருடைய தந்தையை ஏசுகிறார், அவர் இவருடைய தந்தையை ஏசுகிறார். மேலும் இவர் மற்றவருடைய தாயை

ஏசுகிறார், அவர் இவருடைய தாயை ஏசுகிறார்.” எனக் கூறினார்கள். (முஸ்லிம் ஷரீஃப், பக்கம் 60, ஹதீஸ் 146)

இந்த ஹதீஸை அறிவித்த பிறகு ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃஸமீ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள், அறியாமை காலத்தை கண்டிருந்த நபித்தோழர்களுக்கு ஒருவர் தனது பெற்றோரை எப்படி ஏசுவார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதாவது (யாராவது தாய், தந்தையை ஏசுவார்களா?) இது புத்திக்கெட்டாத ஒன்றாக இருந்தது. எனவே புனித நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள். அதாவது அதன் கருத்து மற்றவர்களைக் கொண்டு (உங்களின் பெற்றோரை) ஏச வைப்பதாகும். ஆனால் இக்காலத்தில் சில மனிதர்கள் தாய், தந்தையை தானாகவே திட்டி அலட்சியப்படுத்து கிறார்கள். (பஹாரே ஷரீஅத்)

## தீக்கிளைகளில் தொங்கக் கொண்டிருப்போர்

ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அஹ்மத் பின் ஹஜர் மக்கி ஷாஃபிஃ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், புனித மிஃராஜ் இரவிலே சில மனிதர்கள் தீக்கிளைகளிலே தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு, நான் கேட்டேன், ஜிப்ரீலே இவர்கள் யார்? அவர்கள் பதினளித்தார்கள்,

الَّذِينَ يَشْتُمُونَ آبَاءَهُمْ وَأُمَّهَاتِهِمْ فِي الدُّنْيَا

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

அதாவது இவர்கள் தான் உலகில் அவர்களின் தாய், தந்தையர்களைத் திட்டித் திரிந்தவர்கள். (அஹ்மத் ரஹ்மான்: பில் கஹிர், பாகம் 2, பக்கம் 139 - தாருஸ் ம.: ரிபா பேருத்)

### மழைத் துளிகளைப்போல் நெருப்புத் துளிகள்.....

அறிவிக்கப்பட்டுள்ளது: வானத்திலிருந்து பூமி மீது (மழைத்) துளிகள் கொட்டுவது போல், தனது பெற்றோரை ஏசுபவருக்கு அவரது கப்ரில் நெருப்புத் துளிகள் கொட்டும். (அஹ்மத் ரஹ்மான்: பில் கஹிர், பாகம் 2, பக்கம் 140 - தாருஸ் ம.: ரிபா பேருத்)

### கப்ர் வீலா எலும்புகளை நொறுக்கும்

அறிவிக்கப்பட்டுள்ளது: தாய், தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்காத ஒருவன் அடக்கம் செய்யப்பட்டவுடன், அவனது வீலா எலும்புகள் (உடைந்து) ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு கப்ர் அவனை பலமாக நெருக்கும். (அஹ்மத் ரஹ்மான்: பில் கஹிர், பாகம் 2, பக்கம் 140 - தாருஸ் ம.: ரிபா பேருத்)

### சுவனம் நுழைய மாட்டார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் பின் உமர் رضي الله تعالى عنه அவர்கள், நபி பெருமானார் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள், மூன்று (வகையான) மனிதர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள்.

1. தாய், தந்தைக்கு தொந்தரவு செய்பவன்

2. தய்யூஸ்

3. ஆண்களின் தோற்றத்தை கைக்கொள்ளும் ஒருபெண்  
(அல் முஸ்ததர்க், பாகம் 1, பக்கம் 252, ஹதீஸ் 252)

## பெற்றோர் சண்டையீட்டால் பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்?

எனது எஜமானன், அல்லாஹ் ஹழ்ரத், இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் அறிவிக்கிறார்கள், தாய், தந்தைக்கிடையில் சண்டை ஏற்பட்டால், தாய்க்கோ அல்லது தந்தைக்கோ சார்பாக நின்று விடக்கூடாது. மேலும் தாயின் மீதுள்ள அன்பினால் தந்தையோடு ஒருபோதும் கடுமையாக நடந்துக் கொள்ளவும் கூடாது. தந்தையின் உள்ளத்தை நோவினைச் செய்வது, முரட்டுத் தனமாக அவருக்கு திருப்பி பதிலளிப்பது அல்லது அவரை நேராகப் பார்த்துக் கொண்டு அவமரியாதையாகப் பேசுவது இவை அனைத்தும் அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** வுக்குக் கீழ்ப்படியாமையும், ஹராமுமாகும். தாய், தந்தை இருவரில், ஒருவருக்கு சார்பாக பிள்ளைகள் நடந்துக் கொள்வதற்கு ஒருபோதும் அனுமதியில்லை. அவர்கள் இருவரும் இவரின் சுவர்க்கமும், நரகமுமாகும். இவர்களில் எவரை நோவினை செய்தாலும் அவர் நரகத்திற்குரியவராகி விடுகிறார். **وَالْعِيَادُ بِاللَّهِ** (அல்லாஹ் பாதுகாப்பானாக) அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** வுக்கு மாறுசெய்யும் விடயத்தில் யாருக்கும் அடிபணியக்கூடாது. உதாரணமாக தந்தையை நோவினை செய்யுமாறு தாய் தனது மகனிடம் கூறும்போது, அதற்கு அவன் இணங்கவில்லை. அதாவது அவன் தனது

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

தந்தையை நோவியை செய்ய மறுக்கிறான். இதனால் தாயார் கோபம் அடைந்தால், அப்போது அவரை கோபம் அடையவே விடவேண்டும். இந்த விடயத்தில் ஒருபோதும் தாயின் பேச்சை கேட்கக்கூடாது. இதேபோல் தாயுடைய விடயத்திலும் தந்தையுடைய பேச்சை கேட்கக்கூடாது. மார்க்க அறிஞர்கள் இவ்வாறு விபரிக்கிறார்கள். அதாவது, பணிவிடை செய்வதில் தாய்க்கு முன்னுரிமையும், மரியாதை செய்வதில் தந்தைக்கு முன்னுரிமையும் உள்ளது. ஏனெனில் தந்தையே தாய்க்கும் தலைமை தாங்குகிறார். (.:பதாவா ரஈஸவிய்யா, பாகம் 24, பக்கம் 390)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**பெற்றோர் தாடியை வழக்கும்படி கட்டளையிட்டால் கேட்காதீர்கள்**

ஷரீஅத்திற்கு மாற்றமான விடயங்களை செய்யும்படி தாய், தந்தை கட்டளையிட்டால், அவர்களின் பேச்சை கேட்கக் கூடாது என்பதை தெரிந்துக் கொண்டோம். அப்படி ஷரீஅத்திற்கு மாற்றமான விடயங்களில் அவர்களுக்கு அடிபணிவது பாவச்செயலாகும். உதாரணமாக, தாய், தந்தை பொய் சொல்லும்படி கட்டளையிட்டால், மேலும் தாடியை வழித்து விடும்படி அல்லது அதை (தாடியை) ஒரு கைபிடி அளவுக்குக் குறைவாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டால், இந்த விடயங்களில் அவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்.

அவர்கள் எவ்வளவு கோபமுற்றாலும் பரவாயில்லை. நீங்கள் அடிபணியாதவராக ஆகி விட மாட்டீர்கள். அப்படி இந்த விடயங்களில் அவர்களின் பேச்சைக் கேட்டால், நீங்கள் அல்லாஹ் ﷻ வுக்கு அடிபணியாதவராக ஆகி விடுவீர்கள். இதேபோல் தாய், தந்தைக்கு மத்தியில் விவாகரத்தாகி, தாய் எவ்வளவுதான் அழுது புலம்பி தந்தையை சந்திக்கக் கூடாது என உத்தரவிட்டாலும், அந்தக் கட்டளைக்கு நீங்கள் அடிபணியக் கூடாது. அவரை சந்திக்கவும் வேண்டும். அவருக்கு பணிவிடை செய்யவும் வேண்டும். அவர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்ட போதிலும், பிள்ளைகளுடனான உறவு முறை முறிவடைந்துப் போவதில்லை. பிள்ளைகள் மீது இருவரின் கடமைகளும் நிலையாக இருக்கும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**பெற்றோர் கோபித்த நிலையில் மரணித்தால் என்ன செய்ய வேண்டும்?**

யாருடைய தாய், தந்தை கோபித்த நிலையில் மரணித்து விட்டார்களோ, அவர் அவர்களின் பாவமன்னிப்புக்காக அதிகமான பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் மரணித்தவருக்கான மிகப்பெரிய அன்பளிப்பு பாவமன்னிப்பின் துஆவாகும். அவர்களின் சார்பாக அதிகமான ஈஸாலே ஸவாஃபுகளை செய்ய வேண்டும். நற்செயல்களின் அன்பளிப்புகளை பிள்ளைகள் தொடர்ந்து அனுப்பும்போது, மரணித்த அவரது பெற்றோர் அவர் மீது திருப்தியடையும் நம்பிக்கை உள்ளது.

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபபதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 312 பக்கங்கள் அடங்கிய “பஹாரே ஷரீஅத்” பாகம் 16, பக்கம் 197 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள். ஒருவருடைய தாய், தந்தை இருவருமோ அல்லது அவர்களில் ஒருவரோ, இவர் அவர்களுக்கு அடிபணியாத நிலையில் அவர்கள் மரணித்து, அவர்களின் பாவமன்னிப்புக்காக இப்போது இவர் மிக அதிகமாக துஆ கேட்பாரேயானால், அல்லாஹ் عَزَّوَجَلَّ இவரது பெயரையும் நல்லடியார்களுடன் எழுதி விடுகிறான். (ஷரீஅபுல் ஈமான், பாகம் 6, பக்கம் 202, ஹதீஸ் 7902)

இயலாமையின் மக்தபபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட சிறுநூல்களையும், புத்தகங்களையும் வாங்கி ஈஸாலே ஸவாபப் செய்யும் நல்லெண்ணத்துடன் பங்கீடு செய்யுங்கள். ஈஸாலே ஸவாபுக்காக உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் பெயர்கள் மற்றும் உங்கள் முகவரியை சிறுநூல் அல்லது புத்தகங்களில் அச்சிடுவதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து மக்தபபதுல் மதீனாவோடு தொடர்புக் கொள்ளுங்கள்.

## தாய், தந்தையின் கடன்களை அடைத்து வீடுங்கள்

கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், யார் தனது பெற்றோரின் மரணத்திற்கும் பிறகு, அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றி, கடன்களையும் அடைத்து மேலும் மற்றவர்களின் பெற்றோரை ஏசுவதன் மூலம் தன் பெற்றோரை ஏச வைத்து விடாமலும் இருக்கின்றாரோ, (அவரது பெற்றோர் உயிருடன் வாழும்

போது) அவர்களுக்கு அடிபணியாமல் இருந்தாலும் கூட தன் பெற்றோருக்கு நலவாக நடந்தவர்களின் பட்டியலில் பதியப்பட்டு விடுகிறார்.

மேலும் தன் பெற்றோரின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், அவர்களின் கடன்களைச் செலுத்தாமலும் மற்றவர்களின் பெற்றோரை ஏசி, தன் பெற்றோருக்கு ஏச வைத்துக் கொண்டும் இருக்கும் ஒருவர், அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் எவ்வளவு நலவாக இருந்த போதிலும் அடிபணியாதவர் என்றே பதியப்பட்டு விடுகிறார். *(அல் மு.:ஐமுல் அவ்ஸத் லித்தபரானி, பாகம் 4, பக்கம் 232, ஹதீஸ் 5819)*

## பெற்றோரின் மண்ணறைகளை வெள்ளிக்கீழமைகளில் தரிசீப்பதால் கீடைக்கும் நற்கூல்

கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், யார் தனது தாய், தந்தையின் அல்லது அவர்களில் ஒருவரின் மண்ணறையை ஒவ்வொரு வெள்ளிக்கீழமையும் தரிசிக்கின்றாரோ, அல்லாஹ் جَنَّاتٍ அவரது பாவங்களை மன்னித்து, தாய், தந்தையோடு நலவாக நடந்தவர்களில் எழுதி விடுகிறான். *(நவாதிருல் உசூலி லில்ஹகீமித் திரமிதி, பக்கம் 97, ஹதீஸ் 130 – திமிஷக்)*

**மதன் ஓன் அலைவரிசை (MADANI CHANNEL) ஒவ்வொரு இல்லத்திலும் மதன் வசந்தங்களைக் கொண்டு வரும்**  
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! பெற்றோருக்கு அடிபணியாமல் நடப்பதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவர்களுக்கு அடிபணியும் உணர்வை



ஆழ்கடலில் ஒரு கோபுரம்

ஏற்படுத்துவதற்காகவும் மேலும் தனது உள்ளங்களிலே நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பேரன்பை பதித்துக் கொள்வதற்காகவும் த.:வதே இஸ்லாமியின் மதனி சூழலில் நேமமாக இணைந்து விடுங்கள். மதனி சூழலின் பரகத்தால் ஸீன்னத்துக்களை பேணி நடக்கவும், நற்செயல்களை செய்வதோடு பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும், ஈமானை பாதுகாக்கும் பாக்கியமும் கிடைக்கும். ஸீன்னத்துக்களை கற்றுக்கொள்ள நாயகத்தின் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ நேசர்களுடன் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மதனி கா.:பிலாவில் பிரயாணம் செய்யுங்கள்.

மேலும் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக மதனி மர்கZலினால் வழங்கப்பட்டுள்ள மதனி இன்ஆமாத் (மதனி வெகுமதிகள்) பிரகாரம் அமல் செய்து, தினமும் 12 நிமிடங்கள் .:பிக்ரே மதீனா (அமல்கள் மீது கண்ணோட்டம்) செய்தவாறே அதனை நிரப்புகள். إِنَّكَ لَعَلىٰ آلِهِ وَسَلَّمَ ஒருலகிலும் வெற்றியாளர்களாக ஆகி விடுவீர்கள். த.:வதே இஸ்லாமியுடைய மதனி சூழலின் பரகத்துக்களை உணர்ந்துக்கொள்ள ஒரு மதனி வசந்தத்தை கேளுங்கள்.

மீர்ப்பூர் 11 (டாக்கா, பங்களாதேஷ்) ஐ சேர்ந்த த.:வதே இஸ்லாமியின் ஒரு முபல்லிஹ் (அழைப்பாளர்) உடைய சம்பவத்தின் சுருக்கம். அவர் கூறுகிறார், ஒரு முறை நான் பாதையில் செல்லும்போது ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் என்னைக் கண்டதும், என் மனைவி மக்களுடன் நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பது

உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார். பின்பு அவரே பதிலளித்தார். அதாவது, நான் எனது பெற்றோரோடும், அவர்கள் என்னோடும் கோபத்துடன் இருந்தோம். த.:வதே இஸ்லாமியின் மதனி ஒளி அலைவரிசையில் (MADANI CHANNEL) நடைபெற்ற “மா Bபாப் கே ஹீக்” (தாய், தந்தையின் உரிமைகள்) என்ற பயானை பார்த்த பரகத்தினால், பெற்றோருக்கு அடிபணியாமல் மாபெரும் பாவத்தை செய்து விட்டேன் என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன். ஆகையால் என் மனைவி, மக்களோடு என் பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதற்காக நான் சென்றுக் கொண்டிருக்கின்றேன். அல்லாஹ் ﷺ த.:வதே இஸ்லாமிக்கும், மதனி ஒளி அலைவரிசைக்கும் (MADANI CHANNEL) மிகுந்த வளர்ச்சியை வழங்குவானாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

ஸூன்னத்தான பாதையில் சுவனத்தின் பக்கம்  
அழைத்துச் செல்வதே மதன் ஷேனலின் நோக்கம்

இறைவா, வேண்டுகோள் இதுவே அத்தாரீன்  
அனைவரும் ஸூன்னாக்களை தனதாக்க யெருமானாரீன்

**தாயின் வசையால் கால் துண்டிக்கப்பட்டது**

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! இந்த மதனி வசந்தத்திலிருந்து “மதனி ஷேனலின்” நற்பலனை அறிந்துக் கொண்டோம். மேலும் இதில் “தாய், தந்தையுடைய

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

**உரிமைகளைப்”** பற்றி கூறப்பட்டது. உண்மையில் தாய், தந்தையின் கடமைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தல் என்பது கடினமான காரியமாகும். அதற்காக வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்வதோடு, தாய், தந்தையுடைய கோபத்திலிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் யார் தனது தாய், தந்தையை நோவினை செய்கிறார்களோ, அவர்கள் இவ்வுலகிலும் அச்சமுட்டும் முடிவினை அடைவார்கள்.

ஹழ்ரத் அல்லாமா கமாலுத்தீன் Dதமைரி عَلَيْهِ السَّلَامُ அவர்கள் அறிவிக்கிறார்கள், “Zஸமக்ஷ்ஷரி” (அதாவது மு.:தZஸிலா பிரிவின் பிரபல்யமான ஓர் ஆலிம்) என்பவனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டிருந்தது. மக்கள் அவனிடம் வினவியபோது, அவன் கூறினான், இது என் தாயின் வசையால் ஏற்பட்டது. அதாவது, எனது குழந்தை பருவத்தில் நான் ஒரு பறவையைப் பிடித்து அதன் காலை ஒரு நூலால் கட்டினேன். திடீரென அது என் கையை விட்டு நழுவி பறந்தபோது, சுவரிலிருந்த ஓர் ஓட்டைக்குள் நுழைந்து விட்டது. ஆனால் நூல் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. நான் அந்த நூலை பலமாக இழுத்த போது, பறவை துடித்துக்கொண்டு வெளியே வந்தது. இதனால் அந்தப் பறவையின் கால் நூலினால் வெட்டப் பட்டு விட்டது. இந்த பரிதாபமான சம்பவத்தைப் பார்த்த எனது தாய் மனம் குழம்பி, மிக்க மனவேதனையோடு “இந்த அப்பாவிப் பறவையின் காலை நீ வெட்டியது போல் அல்லாஹ்தஆலா உனது காலையும் வெட்ட வேண்டும்”

என்று என்னை வசை மொழிந்தார்கள். அது அப்படியே நடந்தது.

சில காலத்துக்குப் பிறகு கல்வி கற்பதற்காக நான் புகாராவுக்குச் சென்ற போது, சவாரியிலிருந்து கீழே விழுந்ததால் என் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. புகாராவுக்குச் சென்று ஏராளமான சிகிச்சை முறைகளை மேற்கொண்டேன். ஆனால் வலி இலேசாகவே இல்லை. கடைசியில் காலை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. (இவ்வாறே தாயின் சாபம் உண்மையாகியது) (*ஹயாதுல் ஹயவானுல் குப்ரா, பாகம் 2, பக்கம் 163*)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**தாய், தந்தையின் காலைப்பிடித்து மன்னிப்புக் கேளுங்கள்**  
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! உங்களின் தாய், தந்தையரோ அல்லது அவர்களில் ஒருவரோ கோபித் திருந்தால், உடனே கைகளை பிணைத்து அல்லது அவர்களின் காலைப்பிடித்து, அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். அவர்களின் ஆகுமான தேவைகளை நிறைவேற்றுங்கள். ஏனெனில் அதில்தான் உங்களது ஈடுபாடு வெற்றியும் உள்ளது. பெற்றோரின் உரிமைகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட இரண்டு V.C.D. க்களைப் பார்வையிடுங்கள்.

1. “மான் பாப் கே ஹுக்” (பெற்றோரின் உரிமைகள்)

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

2. முபாரக்கான ரமழான் மாதத்தின் இ.:திகாபின் போது (ஹிஜ்ரி 1430) நடைப்பெற்ற மதனி முZஸாக்கராவின V.C.D. “வாலிதைன்கே நா .:பர்மானோங்கா அன்ஜாம்” (பெற்றோருக்கு அடிபணியாமல் நடப்பதன் முடிவு)

பெற்றோரின் உள்ளத்தை நோவ்வை செய்வதை நூத்து  
இல்லையெனில் கைசேதம் இத்தான் உனக்கு

முஸ்லீமீன் பகைமையை வீட்டும் உள்ளத்தை சீராக்கு  
ஈருக அருளாளரின் அடிச்சுவட்டை மீன்பற்று

இறைவா, வேண்டுகோள் இதுவே அத்தாரின்  
அனைவரும் ஸுன்னாக்களை தனதாக்க பெருமானாரின்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம், இந்த அகிலத்தின் அதிபதி, கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.” (இப்னு அஸாகிர், பாகம் 9, பக்கம் 343, தாருஸ் .:பிக்ர் பேருத்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

“மதீனாவை நோக்கிச் செல்லும் பயணி” என்பதிலுள்ள பதனைந்து எழுத்துக்களின் தொடர்பில் நடத்தல் தொடர்பான 15 சுன்னாக்களும், ஒழுக்கங்களும்

1. 15 ஆம் ஜஸ்உ, சூரா பனீ இஸ்ராயீலின் 37 ஆவது திருவசனத்தில் இறைவன் கூறுகிறான்,

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرْحًا

إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا ﴿٣٧﴾

தர்ஜிமா கன்ஃஸில் ஈமான்: மேலும் பூமியில் கர்வமாக நடக்க வேண்டாம். நிச்சயமாக பூமியை பிளந்து விடவே மாட்டீர். இன்னும் உயரத்தால் மலைகளை அடைந்து விடவே மாட்டீர்.

2. த.:வதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 312 பக்கங்கள் அடங்கிய “பஹாரே ஷரீஅத்” பாகம் 16, பக்கம் 78 இல் நேசத்துக்குரிய நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நறுமணம் வீசும் பொன்மொழி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் இரண்டு போர்வையை போர்த்திக் கொண்டு, கர்வத்தோடு சென்றுக் கொண்டிருந்தான். பூமி அவனை உள்ளே இழுத்துக்கொண்டது. மேலும் அவன் கியாமநாள் வரை தொடர்ந்து பூமிக்குள் முழுகிக் கொண்டிருப்பான்.

(முஸ்லிம், பக்கம் 1156, ஹதீஸ் 2088)

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

3. நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நடக்கும் போது சில நேரங்களில் தனது நபித்தோழர் ஒருவரின் கரத்தை தன் முபாரக்கான கரத்தினால் பிடித்துக் கொண்டு நடப்பவர்களாக இருந்தார்கள். (அல் மு.:ஜமுல் கபீர் லித் தபரானி, பாகம் 7, பக்கம் 277)
4. நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஓர் உயரமான இடத்திலிருந்து இறங்குவது போல், சற்றே முன்னே சரிந்த வண்ணம் நடப்பார்கள். (அஷ் ஷமாஇஜல் முஹம்மதிய்யா லித் திர்மதி, பக்கம் 87, எண் 118)
5. தங்கம் அல்லது வேறு உலோகங்களின் சங்கிலிகளை கழுத்தில் அணிந்துக் கொண்டு, மனிதர்களுக்கு காண்பிப்பதற்காக முன் பொத்தான்களை திறந்துக் கொண்டு பெருமையாக ஒரு போதும் நடக்காதீர்கள். இது புத்தியில்லாத பெருமை பிடித்த வரம்பு மீறிய மக்களின் நடைமுறையாகும். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவது ஆண்களுக்கு ஹராமாகும். மேலும் ஏனைய உலோகங்களாலான சங்கிலிகளை அணிவதற்கும் அனுமதியில்லை.
6. தடையேதும் இல்லாத பட்சத்தில் பாதையின் ஓரமாக, நடுத்தரமான நிலையில் நடந்துச் செல்லுங்கள். இவ்வளவு அவசரமாக இவர் எங்கே போகிறார் என்று மக்கள் பார்க்கும் அளவுக்கு மிக வேகமும் வேண்டாம். பார்ப்பவர்கள் உங்களுக்கு சுகமில்லை என்று முடிவு செய்யும் அளவுக்கு மெதுவாகவும் நடக்காதீர்கள்.

**அம்ரத்** (கவர்ச்சியான இளம் ஆண் பிள்ளை) உடைய கையை பிடிக்க வேண்டாம். பாலுணர்வோடு ஒரு இஸ்லாமிய சகோதரரின் கையைப் பிடிப்பதோ, அவரோடு முஸாஃபஹா செய்வதோ அல்லது அவரை அனைத்துக் கொள்வதோ ஹராமும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயலுமாகும்.

7. பாதையில் நடக்கும் போது (தேவையில்லாமல்) அங்குமிங்கும் பார்ப்பது ஸன்னத்தல்ல. பார்வையை தாழ்த்திக் கொண்டு கௌரவத்தோடு நடக்க வேண்டும். ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸ்ஸான் பின் அபீ சினான் **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் பெருநான் தொழுகைக்காக சென்றார்கள். வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் அவருடைய மனைவி இன்று எத்தனை பெண்களை பார்த்தீர்கள்? என்று கேட்டதற்கு, அவர்கள் **عَلَيْهِ السَّلَامُ** மௌனமாக இருந்தார்கள். மனைவி மிகவும் வற்புறுத்தியதற்கு, “நான் வீட்டிலிருந்து வெளியேறியதி லிருந்து உங்களிடம் திரும்பி வரும் வரை என் காலின் பெருவிரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.” (கிதாபுல் வரஃ மஅ மவ்லூஆ இமாம் இப்னு அபிபித்துன்யா, பாகம் 1, பக்கம் 205)

**سُبْحَانَ اللَّهِ** அல்லாஹ்வின் நல்லடியார்கள் பாதையில் செல்லும்போது, குறிப்பாக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில், மார்க்கம் அனுமதிக்காத யாரையாவது பார்க்க நேரிடுமோ என்பதற்காக தேவையில்லாமல் அங்குமிங்கும் பார்க்க மாட்டார்கள். இது அந்த மகானின் **عَلَيْهِ السَّلَامُ**



ஆழ்கடலில் ஒரு கோபுரம்

இறையச்சமாகும். மார்க்க சட்டம் என்னவென்றால், ஒரு பெண்ணின் மீது திடீரென பார்வை பட்டு, அந்தப் பார்வையை உடனே திருப்பி விட்டால் அவன் பாவியல்ல.

8. வேறொருவரின் மாடி அல்லது ஜன்னல்களின் பக்கம் தேவையில்லாமல் பார்ப்பது பொருத்தமற்ற செயலாகும்.
9. நடக்கும் போதும், பாடகளில் ஏறி இறங்கும் போதும் உங்கள் காலணிகளின் சத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமது இன்னுயிர் முஸ்தஃ.பா صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் காலணிகளின் சத்தத்தை விரும்பவில்லை.
10. இரண்டு பெண்கள் நின்றாக் கொண்டு அல்லது வழியில் நடந்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையே செல்லாதீர்கள். பரிசுத்த ஹதீஸ் அப்படிச் செய்வதைத் தடுக்கிறது.
11. நிற்கும் போது, அமர்ந்திருக்கும் போது அல்லது நடக்கும் போது, மக்களுக்கு முன்னால் துப்புவது, மூக்கை சுத்தப்படுத்துவது, மூக்கினுள் விரலைப் போடுவது, காதுகளை குடைவது, உடம்பிலுள்ள அழுக்கை விரல்களால் சுத்தப்படுத்துவது, அந்தரங்க உறுப்பை சொறிவது இது போன்றவைகள் ஒழுக்கக் கேடான செயல்களாகும்.
12. சிலருக்கு வழியில் எதைக் கண்டாலும் உதைக்கும் பழக்கமுள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பழக்க

மாகும். இதனால் உங்கள் பாதம் பழுதாகி விடும் ஆபத்துள்ளது. இதைத் தவிர பத்திரிகைகள் அல்லது ஏதாவது எழுதப்பட்டிருக்கும் டப்பாக்கள், பாக்கெட்டுக்கள், மினரல் வோட்டரின் காலியான போத்தல்கள் இவற்றை உதைப்பது மிகவும் அவமரியாதைக்குரிய செயலாகும்.

13. நடக்கும் போது மார்க்கத்திற்கு விரோதமில்லாத சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உதாரணமாக பாதையைக் கடக்கும் போது பாத சாரி கடவைகளிலோ அல்லது மேம்பாலத்திலோ கடந்து செல்ல வேண்டும்.
14. வாகனங்கள் வரும் திசையைப் பார்த்த வண்ணம் பாதையை கடக்க வேண்டும். வாகனம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் பாதையின் நடுவிலிருந்தால் ஓடிச்செல்வதை விட அதே இடத்தில் நிற்பதுதான் சிறந்த அணுகுமுறையாகும். மேலும் வழமையாக ரயில் வண்டிகள் செல்லும் நேரங்களில் ரயில் பாதைகளை கடக்க முயல்வது மரணத்தை வரவேற்பதைப் போன்றதாகும். ரயில் தூரத்தில் தானே வருகின்றது என கடக்க முயலக் கூடாது. அப்படி கடக்கும் போது கம்பிகளில் சிக்கி கீழே விழுந்து ரயில் அவர்கள் மேல் சென்று விடுவதுண்டு. ரயில் பாதைகளைக் கடப்பது சட்ட விரோமானது எனப்படும் இடங்களும் உண்டு. இந்த சட்டங்களை மதியுங்கள். விஷேடமாக புகையிரத நிலையங்களில் மதித்து நடக்க வேண்டும்.

ஆழ்கடலில் ஒரு கோபுரம்

15. வணங்கி வழிபடுவதற்கான சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான நல்லெண்ணத்தூடன் திகீர், ஸலவாத் தூடன் 45 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் நடவுங்கள். நீங்கள் நல்ல உடற்சுகத்தைப் பெறுவீர்கள். சிறந்த முறையில் நடை அமைவதற்கு முதல் 15 நிமிடம் வேகமாக எட்டை வைத்து நடவுங்கள். அடுத்த 15 நிமிடம் நடுத்தரமாக எட்டை வைத்து நடவுங்கள். கடைசியில் மீண்டும் வேகமாக நடவுங்கள். இந்தப் பயிற்சியினால் முழு உடலும் பயிற்சி பெறுகிறது. இதனால் உங்களின் செமிபாட்டுத் தொகுதி சீர் பெறுகிறது. இதய நோய்களிலிருந்தும் ஏனைய நோய்களிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள்.

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளைக்) கற்பதற்கு 16 ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத் இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய சன்னத்தே ஓர் ஆDதாப் ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தBபதுல் மதீனாவினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் த.:வதே இஸ்லாமியின் மதனி கா.:பிலாக்களில் பயணித்தலே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

சன்னாக்களை கற்பதற்கு கா.:பிலாவில் பயணியுங்கள்  
கருணையை அடையப்பெற கா.:பிலாவில் பயணியுங்கள்  
கஷ்டங்கள் இலசாகும் கா.:பிலாவில் பயணியுங்கள்  
அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.:பிலாவில் பயணியுங்கள்

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ  
صَلُّوا عَلَى الْحَبِيبِ

**ஸுன்னத் தாஹீகளின்  
வசந்தங்கள்**

**سنة الله** தனக்குடிமையம் எண்ணுத்க்கணையம் நோத்க்கின்ற அருளுடன் எண்ணத் வல் ஐயாஅத்க்கின் அரஹ்மல் சாபுறற உடனையிய அஸாய்யாஸ் "நஹ்மே இஸ்லாஹ்" யின் நறுமணம் கலவுடன் மதனி குடிவெல் அதிகமான் எண்ணுத்க்கணை கற்றுக்கொள்ள, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விபரங்க்கிதமம் பின்னொருபம் இல. 10, கொள்ளுது வீதி. கொடியு 12 இல் அஸய்யாஹ் :அஸய்யாஹ் மதனாவில் நல.கொடுகின்ற எண்ணுத்க்கள் நின்றத நொறுத்த இறுதிநாளில் இறைமனின் திருப்பொருத்தத்திற்காக நலம் நலம் எண்ணக்கொடுக்க ஆரம்பம் நுதல் இறுதிவறு கற்றுது கொண்டு அதிகமாக நலமயகணை பெற்றுக்கொண்டுத்க்கள்.

பெரும் நலமயய அஸய்யம் எண்ணுத்க்கள் நலயம் **سنة الله** அண்ணல்களின் நோத்க்கொடுக்க மதனி காஹ்மலக்களில் எண்ணுத்க்கணை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்பவர்கள், நிங்கள் நல்கொடுக்கமுடன் ஒவ்வியினகா யறுவறுத்க்கா வேண்டி தினமும் ஹிஹ் மதனி (அண்ணலின் வீது கண்ணொட்டம்) செய்கவாநே "மதனி இஷ்யலாத்" ஐண்டு யுடுவஹ். நிபி, ஒவ்வொரு இஸ்லாமிய மத ஆரம்ப யுது நல்கொடுக்கின் அருணை உட்கள் பிரதேச கொடுக்காஹ்மியம் ஒயகாத்து னாருக்கள். **سنة الله** இறுதியுடய யுக்கத்தகக் கொண்டு எண்ணுத்க்கணை மேனி நடக்கவும், யாவகை காஹ்மலகணை பெறுத்க்கொடுக்கவும் பெரும் கணகை யாதுகாத்து உறுப்படுத்க்கவும் உதறாயும், உறுப்பும் ஒருநொறை கணகை. ஒவ்வொரு இஸ்லாமிய சபைநுறமுதல் "நலம் எண்ணுத்க்கள் உடய மக்கள் அண்ணலையும சித்திரித்த முயற்சி செய்வெல்." **سنة الله** ஐண்டு மதனி நோக்கத்த நன்னுடய நோக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நனது சித்திரித்தத்திற்காக மதனி இஷ்யலாத் நோயும் அல்ல செய்வதல் றுவுதும் உடய மக்களின் சித்திரித்தத்திற்காக மதனி காஹ்மலாவில் பிரயாணம் செய்வதல் றுவுதும் பெற்றுத்த மதனி நோக்கத்த யுத்தி செய்வதல்.

**سنة الله**



MC 1298